

**முன்னாள் நகரசபை கவுன்சிலர்களின் பங்களிப்பினை ஆமோதிக்கும் வகையில்
ப்ராம்ப்ட்டன் நகரநிர்வாகம் மூன்று கட்டிடங்கள் மற்றும் ஒரு பூங்காவுக்கு
மறுபெயர் சூட்டுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 22, 2020) – இந்த ஆண்டில், முன்னாள் நகரசபை கவுன்சிலர்களின் பங்களிப்பினை ஆமோதித்து அவர்களை பெருமைப் படுத்தும் வகையில், நகரின் மூன்று பொதுக் கட்டிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒரு பூங்காவிற்கு மறுபெயர் சூட்டுவதற்கு ப்ராம்ப்ட்டன் நகர சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாப் கேல்லஹன் ஃப்ளவர் சிட்டி சீனியர்ஸ் சென்டர்

ஆகஸ்ட் 5, 2020 அன்று, 3 ஆவது மற்றும் 4 ஆவது வார்டுகளின் ப்ராம்ப்ட்டன் நகர முன்னாள் கவுன்சிலராக இருந்த பாப் கேல்லஹன் அவர்கள் நினைவாக ஃப்ளவர் சிட்டி சீனியர்ஸ் சென்டர் (Flower City Seniors Centre) க்கு பாப் கேல்லஹன் ஃப்ளவர் சிட்டி சீனியர்ஸ் சென்டர் (Bob Callahan Flower City Seniors Centre) என்று மறுபெயரிட [நகர சபை ஒப்புதல் அளித்தது](#). இந்த தீர்மானத்தை நகர கவுன்சிலர் ஜெஃப் பெளமன் முன்மொழிந்தார் மற்றும் நகர கவுன்சிலர் டக் வில்லன்ஸ் அவர்கள் வழிமொழிந்தார்.

பாப் கேல்லஹன் அவர்கள் 1969 முதல் 1985 வரையிலும் மற்றும் 1997 முதல் 2014 வரையிலும் ப்ராம்ப்ட்டன் நகர சபையில் பணியாற்றினார். இந்தக்காலத்தில், பீல் ஹெரிடேஜ் காம்பளக்ஸ், சிட்டி ஹால், கேஜ் பார்க் ரிக்ரியேஷனல் ஸ்கேட்டிங் ட்ரெயில், பவரேட் சென்டர் (இப்போது CAA சென்டர்), ஆல்டெர்லியா, சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஹாக்கி காம்பளக்ஸ், புதிய நீதிமன்றம் மற்றும் GO ரயில்களுக்கான இரட்டை வழித்தடம் போன்ற திட்டங்கள் உள்ளிட்ட பல ப்ராம்ப்ட்டன் நகர திட்டப்பணிகள் நிறைவேறக் காரணமாக இருந்தார். அவர் ப்ராம்ப்ட்டன் நகர மூத்தகுடிமக்களின் தேவைகள் மற்றும் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்பு கொண்டிருந்தார்; மேலும் ப்ராம்ப்ட்டன் மூத்த குடிமக்களுக்கான கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்தார்.

எண் 8870 மெக்லாலின் சாலையில் அமைந்துள்ள சீனியர்ஸ் சென்டர் ஆனது, அதிகாரப்பூர்வமாக 2005 இன் இலையுதிர்காலத்தில் திறக்கப்பட்டது மற்றும் மூத்தகுடிமக்களுக்கான, போகிற போக்கில் சேர்ந்துகொள்ளக்கூடிய வகையிலும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வகையிலும் உடற்பயிற்சி, கல்வி

மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் செய்தல் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

சூசன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ்

செப்டம்பர் 30, 2020 அன்று, முன்னாள் ப்ராம்ப்டன் நகர மேயர் சூசன் ஃபென்னல் அவர்கள் நினைவாக சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ், சூசன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ் என மறுபெயர் சூட்ட **நகர சபை ஒப்புதல் அளித்தது**. இந்த தீர்மானத்தை பிராந்திய கவுன்சிலர் மார்ட்டின் மெடெய்ரோஸ் முன் மொழிந்தார் மற்றும் பிராந்திய கவுன்சிலர்கள் மைக்கேல் பல்லேஸ்சி, பால் விசென்டே, பேட் ஃபோர்டினி மற்றும் ரோவீனா சான்ட்லோஸ் ஆகியோர் வழிமொழிந்தனர்.

சூசன் ஃபென்னல் அவர்கள் 1988 முதல் 2014 வரை ப்ராம்ப்டன் நகர சபையில் பணியாற்றினார். இந்த சமயத்தில், அவர் சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ் உண்டாக்குவதற்கு காரணமாக இருந்தார், மேலும் அவரது தலைமையின் கீழ் தான் தி ரோஸ் தியேட்டர் உட்பட நகரத்தின் பெயர் சொல்லும் மிகச் சிறந்த சில திட்டங்கள் முடிக்கப்பட்டன. அவற்றில் இன்னும் சில திட்டங்களில் ஃப்ளவர் சிட்டி கம்யூனிட்டி கேம்பஸ் அண்ட் சீனியர்ஸ் சென்டர், கேஸ்ஸி காம்ப்বেல் (Cassie Campbell) கம்யூனிட்டி சென்டர், பிராம்ப்டன் சாக்கர் சென்டர், கோர் மெடோஸ் (Gore Meadows) கம்யூனிட்டி சென்டர் ஆகியவையும் அடங்கும்; மேலும் சென்ச்சரி கார்டன்ஸ் ரிக்ரியேஷன் சென்டர் மற்றும் சிங்க்வாக்ஸ்ஸி பூங்கா ஆகியவற்றை புதுப்பித்து நவீனப்படுத்தினார். ப்ராம்ப்டனின் ஸூம் பஸ் ரேபிட் டிரான்ஸிட் திட்டத்தை நிஜத்தில் கொண்டுவருவதற்காக கூட்டாட்சி மற்றும் மாகாண அரசின் 200 மில்லியன் டாலர் நிதியைப் பெறுவதற்காக, ப்ராம்ப்டன் நகர நிர்வாகம் எடுத்த முயற்சியில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்; மேலும் மூத்தகுடிமக்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான தள்ளுபடி கட்டணங்களுக்காக ஆதரவளித்து வெற்றிபெற்றார். வழிபாட்டுத் தலங்களுக்காக முதன் முதலாக ஒரு திட்டமிடல் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அவர் தலைமை தாங்கினார்; கனடாவில் பல நம்பிக்கை கொண்ட சமூகங்களில் மிகவும் ஆற்றல் மிக்க ஒன்றாக ப்ராம்ப்டன் நகரை உருவாக்க உதவினார். ஆல்டர்லியா (Alderlea), தி கென்னத் சிஸ்ஹோம் மேன்ஷனை (The Kenneth Chisholm Mansion) இடிப்பதில் இருந்து காப்பாற்றி பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் அவர் தனிப்பட்ட பங்கைக் கொண்டிருந்தார். அவரது நிர்வாகத்தின் போது, முந்தைய 25 ஆண்டுகளை விட அதிகமான கட்டிடங்கள் பாரம்பரியமானவை என தகுதி பெற்றன.

எண் 500 ரே லாசன் புலிவார்ட் (Ray Lawson Boulevard)-இல் அமைந்துள்ள ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ் செப்டம்பர் 28, 1997 அன்று திறக்கப்பட்டது. பல்வேறு பதிவுசெய்யப்பட்ட வகையிலும் மற்றும் போகிறபோக்கில் சேர்ந்துகொள்ளக்கூடிய வகையிலும் நீச்சல், ஸ்கேட்டிங், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வகையில் நடனம், ஸ்டெம் (STEM) மற்றும் குழந்தைகளுக்கான மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை இந்த மையம் வழங்குகிறது.

சாண்ட்ரா ஹேம்ஸ் கர்ளிங் க்ளப்

பிப்ரவரி 5, 2020 அன்று, 7 ஆவது மற்றும் 8 ஆவது வார்டுகளுக்கான முன்னாள் கவுன்சிலர் சாண்ட்ரா ஹேம்ஸ் (Sandra Hames) நினைவாக சிங்குவாகவ்ஸி கர்ளிங் கிளப் -ஐ சாண்ட்ரா ஹேம்ஸ் கர்ளிங் கிளப் என பெயர் மாற்ற [நகர சபை ஒப்புதல் அளித்தது](#). இந்த தீர்மானத்தை பிராந்திய கவுன்சிலர் பாட் ஃபோர்டினி முன்மொழிந்தார்.

சாண்ட்ரா ஹேம்ஸ் அவர்கள் 1991 முதல் 2014 வரை ப்ராம்ப்ட்டன் நகர சபையில் பணியாற்றினார். இந்த காலத்தில், அவர் ப்ராம்ப்ட்டன் கால்பந்து ஆலோசனைக் குழு, ப்ராம்ப்ட்டன் கிரிக்கெட் ஆலோசனைக் குழு, ப்ராம்ப்ட்டன் ஸ்போர்ட்ஸ் அலையன்ஸ், ப்ராம்ப்ட்டன் ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம், சிங்குவாகவ்ஸி ஃபிகர் ஸ்கேட்டிங் மற்றும் சிங்குவாகவ்ஸி க்ளப் (Chinguacousy Figure Skating and Chinguacousy Club) போன்ற பல விளையாட்டுக் குழுக்களுக்காக பணியாற்றினார். சிங்குவாகவ்ஸி கர்ளிங் கிளப் வழங்கிய மார்வ் ஓயிட் விருது (Marv White Award) வழங்கப்பட்டு அவர் அங்கீகாரம் செய்யப்பட்டார்; இந்த விருது கிளப்பின் மேம்பாட்டிற்கும் பனிச்சறுக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் கர்ளிங் விளையாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் உறுப்பினருக்கு வழங்கப்படுகிறது.

எண் 150 சென்ட்ரல் பார்க் டிரைவில் அமைந்துள்ள கர்ளிங் கிளப் முதலில் 1973 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; இதன் செயல்பாடுகளை 1976 ஆம் ஆண்டில் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இந்த வசதியமைப்பானது கர்ளிங் மற்றும் உள்ளரங்கத்தில் விளையாடும் குளிர்கால டென்னிஸ் வசதிகளைக் கொண்டுள்ளது மற்றும் 30 க்கும் மேற்பட்ட பயனர் குழுக்களைக் கொண்டுள்ளது.

ஜான் ஸ்ப்ரோவியெரி பார்க்

கோர்வே டிரைவ் (Goreway Drive) மற்றும் ஹம்பர்வெஸ்ட் பார்க்வே (Humberwest Parkway) யில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் பூங்காவிற்கு ப்ராம்ப்ட்டன் நகரின் 9 ஆவது மற்றும் 10 ஆவது வார்டுகளின் முன்னாள் கவுன்சிலர் ஜான் ஸ்ப்ரோவியெரி அவர்களின் பெயரைச் சூட்ட செப்டம்பர் 30 அன்று, [நகர சபை ஒப்புதல் அளித்தது](#). இந்த தீர்மானத்தை பிராந்திய கவுன்சிலர் பேட் ஃபோர்டினி முன்மொழிந்தார்.

ஜான் ஸ்ப்ரோவியெரி அவர்கள் 1988 முதல் 2018 வரை ப்ராம்ப்ட்டன் நகர சபையில் பணியாற்றினார். இந்த நேரத்தில், அவர் தனது வார்டுகளின் வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். வார்டு 10 இல் இருந்த சுமார் 8,000 பேரில் துவங்கி 8 ஆவது வார்டு (இது வார்டு 10 இன் ஒரு பகுதியாக இருந்தது), 9 ஆவது மற்றும் 10 ஆவது வார்டுகளில் இருக்கும் சுமார் 150,000 பேரின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டார். ஒரு சமுதாய மற்றும் வணிக எண்ணம் கொண்ட இந்த கவுன்சிலர், காஸ்ஸில்மோர் எஸ்டேட்ஸ்-ஐச் சுற்றியுள்ள தொழில் தகைமையாளர்கள் மற்றும் வணிகர்களை ப்ராம்ப்ட்டனில் வாழவைக்க, வேலை செய்து மகிழ வைக்க மற்றும் விளையாட வைத்து

ஊக்குவிப்பதற்காக, இன்று இங்குள்ள பலதரப்பட்ட, துடிப்பான சமூகத்திற்கு தன் பங்களிப்பைச் செய்யும்விதமாக, வசதி வாய்ப்புகள் அதிகம் கொண்ட வீட்டுவசதி பற்றிய யோசனையை அறிமுகப்படுத்தினார். நமது சமூகத்தை மேம்படுத்துவதற்காக சிங்குவாகவ்ஸி ஆரோக்கிய மையம், ப்ராம்பட்டன் சாக்கர் மையம், கோர் மெடோஸ் (Gore Meadows) சமூக மையம் மற்றும் இரண்டு நூலகங்கள் அகியவற்றை அமைத்துக் கொடுத்தார்.

பின்புலம்

ப்ராம்பட்டன் நகரில் பூங்காக்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் வரை, நகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு வகையான சொத்துக்கள் உள்ளன. இவற்றுள் பலவும் நகரத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக பெயர் சூட்டப்பட்டுள்ளன, மற்றவை, சரித்திர நிகழ்வுகள் மற்றும் தனிநபர்களின் சிறந்த சாதனைகள், தனித்துவமான சேவை அல்லது குறிப்பிடத்தக்க சமூக பங்களிப்புகளை கவுரவிப்பதற்கான நினைவு அங்கீகாரத்தின் ஒரு வழிமுறையாக பெயரிடப்பட்டன.

மேலே உள்ள ஒவ்வொரு கட்டிடங்கள் மற்றும் வசதியமைப்புக்கான மறுபெயர் சூட்டல் காரணமாக, நகர நிர்வாகம் அவற்றுக்கான வெளிப்புற அடையாளங்களை மாற்றத் தொடங்கும்; அத்துடன் சாலை அடையாளக் குறிகள், வழித்தடம் காணுதல், நிர்வாக மற்றும் விளம்பரப் பொருட்களையும் வரும் மாதங்களில் மாற்றும். நகர சொத்துக்களுக்கு பெயர் சூட்டுதல் பற்றி மேலும் அறிய இங்கே , [க்ளிக் செய்து](#).பொதுமக்கள் தங்கள் கருத்தையும் இங்கு தெரிவிக்கலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் நகரம் ஒரு செழிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது பல தனிநபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதை இன்று சுறுசுறுப்பான, துடிப்பான நகரமாக மாற்றுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். நமது நகரத்தை அபிவிருத்தி செய்வதில் அயராது தங்களை அர்ப்பணித்துக் கொண்டதற்காக ப்ராம்பட்டன் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகரம் கிரேட்டர் டோரோன்ட்டோ பகுதியில் மூன்றாவது பெரிய நகரம் என்பதுடன், கனடாவின் ஒன்பதாவது பெரிய நகரமும் ஆகும். 'மலர் நகரமாக' என்ற வரலாற்றுச் சிறப்பில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், இதற்காக, இந்த முன்னாள் கவுன்சில் உறுப்பினர்களின் முற்போக்கான அர்ப்பணிப்புக்கு மிகமிக நன்றி.”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“வாழ்வதற்கும், விளையாடுவதற்கும், வேலை செய்வதற்கும் ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்காக, ப்ராம்ப்ட்டன் நகரின் முன்னாள் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பினை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதில் நான் பரவசமடைகிறேன். முன்னாள் நகரசபை உறுப்பினர்களின் தலைமைப் பண்புக்கு நன்றி செலுத்துவதன் மூலம் அவர்கள் செய்து தந்த பல திட்டங்கள் மற்றும் வசதிகளை தாம் அனுபவிக்கிறோம் என்பதை குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வது முக்கியம்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகர ஊழியர்கள் ஏற்கனவே இந்த வசதியமைப்புக்களுக்கு மறுபெயர் சூட்டுவதில் முனைந்து முன்னேறத் தொடங்கிவிட்டனர். வரவிருக்கும் மாதங்களில், நாங்கள் எல்லா அறிவிப்பு பலகைகளையும் புதுப்பிக்கவிருக்கிறோம் -அது பாதுகாப்பானது என்றால் அதனைச் செய்து முடிப்போம்; அவ்வாறு செய்வதற்கு, சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்ந்து ஊழியர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca